



TAMIL NADU GOVERNMENT GAZETTE

PUBLISHED BY AUTHORITY

No. 43]

CHENNAI, WEDNESDAY, OCTOBER 30, 2024
Aippasi 13, Kurothi, Thiruvalluvar Aandu-2055

Part II—Section 2

Notifications or Orders of interest to a section of the public
issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

CONTENTS

	<i>Pages.</i>		<i>Pages.</i>
ENVIRONMENT, CLIMATE CHANGE AND FORESTS DEPARTMENT		LABOUR WELFARE AND SKILL DEVELOPMENT DEPARTMENT— <i>Cont.</i>	
Bharatiya Nagarik Suraksha Sanhita, 2023.—Advanced Institute for wildlife Conservation (AIWC) Centre for Wildlife Forensics Sciences in AIWC notified as a Government Scientific Expert ..	644	Minimum Wages Act.— Revision of minimum rates of wages for the employment in loading and unloading Operation in markets, shandies (fairs & market places)	647-652
FINANCE DEPARTMENT		Industrial Disputes Act.— Declaration of Ambulance and related services as public utility service under the Industrial Disputes Act.	652
Tamil Nadu Transparency in Tenders Act— Notifications	644	Labour Courts for Adjudication	652-657
HOME DEPARTMENT		TOURISM, CULTURE AND RELIGIOUS ENDOWMENTS DEPARTMENT	
Tamil Nadu Protection of Interests of Depositors (in Financial Establishments) Act.—		Tamil Nadu Ancient and Historical Monuments and Archaeological sites and Remains Act.—Archaeology – Announcement - 2022-2023 – Cave Temple at Aathivilai Village, Kalkulam Taluk, Kanniyakumari District etc.,	657-662
Messrs Sun Financial Consultancy, Madurai District etc., ..	644-646		
LABOUR WELFARE AND SKILL DEVELOPMENT DEPARTMENT			
Employees's State Insurance Act.—Exemption to M/s. Dindigul District Co-operative Milk Producers Union Limited, Dindigul from the provisions of the ESI Act for certain period.	647		

NOTIFICATIONS BY GOVERNMENT

ENVIRONMENT, CLIMATE CHANGE AND FORESTS
DEPARTMENT

**Advanced Institute for wildlife Conservation (AIWC)
Centre for Wildlife Forensics Sciences in AIWC
notified as a Government Scientific Expert under
Bharatiya Nagarik Suraksha Sanhita, 2023.**

[G.O. Ms. No.168, Environment, Climate Change and
Forests (FR.5), 7th October 2024, புரட்டாசி 21,
குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/ECCF/1031/2024.—In exercise of the powers conferred by clause (g) of sub-section (4) of Section 329 of the Bharatiya Nagarik Suraksha sanhita, 2023 (Central Act 46 of 2023), the Governor of Tamil Nadu hereby specifies the Director / Scientist / Nodal Officer, Centre for Wildlife Forensic Science, Advanced Institute of Wildlife Conservation, Vandalur as Government of scientific experts, for the purposes of the said section.

P. SENTHILKUMAR,
Principal Secretary to Government.

FINANCE DEPARTMENT

**Notifications under the Tamil Nadu Transparency in
Tenders Act.**

[G.O. Ms. No.312, Finance (Procurement Cell),
17th October 2024, புரட்டாசி 31, குரோதி,
திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/FIN/1032/2024.—In exercise of the powers conferred under clause (bb) of section 16 of Tamil Nadu Transparency in Tenders Act, 1998 (Tamil Nadu Act 43 of 1998), the Governor of Tamil Nadu hereby declares to engage Centre for Environmental Studies, Anna University as Project Management Consultant, including the other allied services for Environmental and Social Component (E&S) consultancy, Long Term Rag Pickers Integration Plan (LTRIP) and Drone Survey for the Project of the Reclamation of Kodungaiyur Dumpsite.

[G.O. Ms. No.313, Finance (Procurement Cell),
17th October 2024, புரட்டாசி 31, குரோதி,
திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/FIN/1033/2024.—Under clause (f) of Section 16 of the Tamil Nadu Transparency in Tenders Act, 1998 (Tamil Nadu Act 43 of 1998), the Governor of Tamil Nadu hereby notifies to Procure Milk and Milk Products from Tamil Nadu Co-operative Milk Producers Federation Limited, Cardamom from Spices Board India and Sugar from Tamil Nadu Co-operative Sugar, Federation Limited by Tamil Nadu Medicinal Plant Farms and Herbal Medicine Corporation Limited subject to the following conditions with regards to procurement of milk and milk products:-

- (a) In the event of any shortfall in milk and milk product supply, Tamil Nadu Co-operative Milk Products Federation Limited (Aavin) will procure it only through the National Co-operative Dairy Federation of India (NCDFI) e-Market portal and supply to Tamil Nadu Medicinal Plant Farms and Herbal Medicine Corporation Limited.

- (b) If supplied by Tamil Nadu Co-Operative Milk Producers Federation Limited (TCMPF) the price shall not exceed the wholesale price, excluding any wholesale dealer margin if any.
- (c) If procured and supplied by Tamil Nadu Co-operative Milk Producers Federation Limited (TCMPF) the price shall be the actual cost of procurement plus a 2.5% margin.

T. UDHAYACHANDRAN,
Principal Secretary to Government.

HOME DEPARTMENT

**Notifications under the Tamil Nadu Protection of
Interests of Depositors (in Financial Establishments)
Act**

Messrs Sun Financial Consultancy, Madurai District

No. II(2)/HO/1034/2024.—

[Tamil Nadu Protection of of Interests of Depositors (in Financial Establishments) Act, 1997 (Tamil Nadu Act 44 of 1997) – Messrs Sun Financial Consultancy, Madurai District - Default in return of deposits by the Financial Establishment - Ad-interim order attaching the immovable property of the said financial establishment under section 3 of the said Act - Orders - Issued.]

The following Government Order is published:—

[G.O. (4D). No.82, Home (Police - XIX), 1st October 2024,
புரட்டாசி 15, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

READ:

1. G.O.(Ms).No.379, Home (Police-XIX) Department, dated 04.05.2015.
2. From the Additional Director General of Police, Economic Offences Wing, Chennai letter Rc.No.C1/EOW/8369/2023, dated 20.07.2023 and 23.07.2024.

**Order:- No. 82, Home (Police - XIX), dated 1st October
2024.**

WHEREAS, complaints have been received from a number of depositors that Messrs Sun Financial Consultancy, Madurai District, a financial establishment, has defaulted the return of deposits made by the depositors after maturity;

AND WHEREAS, the Government are satisfied that the said financial establishment is not likely to return the deposits to the depositors and hence, the Government have to protect the interests of such depositors;

AND WHEREAS, in addition to the movable properties ad-interimly attached in the Government Order first read above, the immovable property specified in the Schedule to this Order is alleged to have been procured by the said financial establishment from and out of the deposits collected from the depositors;

NOW, THEREFORE, in exercise of the powers conferred by section 3 of the Tamil Nadu Protection of Interests of Depositors (in Financial Establishments) Act, 1997 (Tamil Nadu Act 44 of 1997), the Governor of Tamil Nadu hereby makes an ad-interim order attaching the immovable property in the name of the accused No.1- J.Yakkiyanarayanan (Director) and his benami Tmt.R.Nagamalliga of the defaulted financial establishment Messrs Sun Financial Consultancy, Madurai, functioned at Door No.12/9, Santhoshraj Plaza, 3rd floor, Subburaman Street, Near Anna Bus Stand, Madurai District, as specified in the Schedule to this Order and transfers the control over the said immovable property to the Competent Authority, namely, the Competent Authority and District Revenue Officer, Madurai District, appointed under the said Act.

2. The Competent Authority and District Revenue Officer, Madurai District is requested to pursue further action in accordance with the procedure laid down in sub-sections (3) and (4) of section 4 of the said Act and also the formalities prescribed in the Tamil Nadu Protection of Interests of Depositors (in Financial Establishments) Rules, 1997.

3. The Special Public Prosecutor, Special Court for the Tamil Nadu Protection of Interests of Depositors (in Financial Establishments) Act, 1997, Madurai is requested to render necessary assistance to the Competent Authority and District Revenue Officer, Madurai District in filing the application before the Special Court constituted under the said Act.

(By Order of the Governor)

THE SCHEDULE

Details of Immovable Property

Serial No.	Name and address of the owner of the property	Location of the property	Details of the Property			Extent of property	Guideline Value (in Rupees)
			Document Number & Date	Survey Number	Patta Number		
(1)	(2)	(3)	(4)			(5)	(6)
1.	J .Yakkiyanarayanan, S/o. Jeyaraman, Door No. 5, Abdhulnayinar Illam, Upstairs, Arulmalar School street, K.K.Nagar, Madurai. R.Nagamalliga (Benami), W/o Ramakrishnan, Door No.491, IInd street, Subramaniyaraja Nagar, Sivagangai District.	Kesampatti Village, Madurai District.	1368/2011 dated 29.06.2011 Karungalakudi Sub-Registrar Office.	622/2	3681	2 Acre 77 Cent	2,79,000/-
Total							2,79,000/-

Messrs Arun Finance, Kanniyakumari District

No. II(2)/HO/1035/2024.—

[Tamil Nadu Protection of Interests of Depositors (in Financial Establishments) Act, 1997 (Tamil Nadu Act 44 of 1997) – Messrs Arun Finance, Kanniyakumari District - Default in return of deposits by the Financial Establishment - Ad-interim order attaching the immovable property of the said financial establishment under section 3 of the said Act - Orders - Issued.]

[G.O. (4D). No.83, Home (Police - XIX), 1st October 2024, புரட்டாசி 15, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

READ:

From the Director General of Police, Head of Police Force, Tamil Nadu, Chennai letter Rc.No.6976761/Crime3(2)/2023, dated 17.04 .2024.

Order:- No. 83, Home (Police - XIX), dated 1st October 2024.

WHEREAS, complaints have been received from a number of depositors that Messrs Arun Finance, Kanniyakumari District, a financial establishment, has defaulted the return of deposits made by the depositors after maturity;

AND WHEREAS, the Government are satisfied that the said financial establishment is not likely to return the deposits to the depositors and hence, the Government have to protect the interests of such depositors;

AND WHEREAS, the immovable properties specified in the Schedule to this Order are alleged to have been procured by the said financial establishment from and out of the deposits collected from the depositors;

NOW, THEREFORE, in exercise of the powers conferred by section 3 of the Tamil Nadu Protection of Interests of Depositors (in Financial Establishments) Act, 1997 (Tamil Nadu Act 44 of 1997), the Governor of Tamil Nadu hereby makes an ad-interim order attaching the immovable properties in the name of the proprietor A3-Rethina Thangam and Tmt.Jeyanthi, W/o.Thangadurai (A2), of the defaulted financial establishment, namely, Messrs Arun Finance, functioned at Door No.28/2-86C1, Chettikulam Junction, Nagercoil, Kanniyakumari District, as specified in the Schedule to this Order and transfers

the control over the said immovable properties to the Competent Authority, namely, the Competent Authority and District Revenue Officer, Kanniyakumari District appointed under the said Act.

2. The Competent Authority and District Revenue Officer, Kanniyakumari District is requested to pursue further action in accordance with the procedure laid down in sub-sections (3) and (4) of section 4 of the said Act and also the formalities prescribed in the Tamil Nadu Protection of Interests of Depositors (in Financial Establishments) Rules, 1997.

3. The Special Public Prosecutor, Special Court for the Tamil Nadu Protection of Interests of Depositors (in Financial Establishments) Act, 1997, Madurai, is requested to render necessary assistance to the Competent Authority and District Revenue Officer, Kanniyakumari District in filing the application before the Special Court constituted under the said Act.

(By Order of the Governor)

THE SCHEDULE

Details of Immovable Property

Serial No.	Name and address of the owner of the property	Location of the property	Details of the Property			Extent of property	Guideline Value of Lands and Trees (in Rupees)
			Document Number and Date	Survey Number	Patta Number		
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
1.	Jeyanthi, W/o.Thangadurai (A2) (Late), Keezha	Azhagapuram, Anjugramam Village, Agastheeswaram Taluk, Kanniyakumari District.	2452/1993 dated 08.10.1993	908/1A	6294	1.75 Cent Punjai land with Coconut Trees	91,000/-
2.	Krishnanputhur, Kanniyakumari District.	Kottaram Sub Registrar Office	Kottaram Sub Registrar Office	908/1B	8927	3.75 Cent Punjai land with Coconut Trees	1,55,000/-
3.	Rethina Thangam, (A3), S/o.Arunachalam Nadar, Door No. 1/35, Keezha Krishnanputhur, Pallam Post, Kanniyakumari District.	Madhusoothana puram, South Village, Agastheeswaram Taluk, Kanniyakumari District.	46/1994 dated 11.01.1994	1033/1	5386	45.50 Cent Punjai land with Coconut Trees	91,17,900/-
Total							93,63,900/-

DHEERAJ KUMAR,
Additional Chief Secretary to Government.

LABOUR WELFARE AND SKILL DEVELOPMENT
DEPARTMENT

Exemption to M/s. Dindigul District Co-operative Milk Producers Union Limited, Dindigul from the provisions of the ESI Act for certain period under the Employees's State Insurance Act.

[G.O. (D) No.744, Labour Welfare and Skill Development (L1), 3rd October 2024, புரட்டாசி 17, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/LWSD/1036/2024.—In exercise of the powers conferred by Section 87 read with Section 91A of the Employees' State Insurance Act, 1948 (Central Act XXXIV of 1948), the Governor of Tamil Nadu hereby exempts the Dindigul District Co-operative Milk Producers Union Limited, Dindigul from the operation of the said Act for the period of one year from 14.10.2024 to 13.10.2025.

(1) The above exemption is subject to the following conditions, namely:-

- (a) The aforesaid union wherein the employees employed shall maintain a Register showing the names and designations of the exempted employees.
- (b) Notwithstanding the exemption, the employees shall continue to receive such benefits under the said Act to which they might have become entitled to on the basis of the contributions paid prior to the date from which exemption granted by this Notification operates.
- (c) The contribution for the exempted period, if already paid shall not be refunded.

(2) The employer of the said union shall submit in respect of the period during which that union was subject to the operation of the said Act (hereinafter referred to as "the said period") returns, in such form and containing such particulars as were due from it in respect of the said period under the Employees State Insurance (General) Regulations, 1950.

(3) Any Social Security Officer appointed by the Corporation under sub-section (1) of Section 45 of the said Act, or other official authorised in this behalf shall, for the purpose of,-

- (i) verifying the particulars contained in any return submitted under sub-section (1) of Section 44 of the said Act for the said period; or
- (ii) ascertaining whether registers and records were maintained as required by the Employees State Insurance (General) Regulations, 1950 for the said period; or
- (iii) ascertaining whether the employees continue to be entitled to the benefits provided by the employer in cash and in kind, being benefits

in consideration of which exemption is being granted under this Notification; or

- (iv) ascertaining whether any of the provisions of the said Act had been complied with during the period when such provisions were in force in relation to the said Management and stores be empowered to,-
- (a) require the principal or immediate employer to furnish to him such information as he may consider necessary; or
- (b) enter any union office or other premises occupied by such principal or immediate employer at any reasonable time and require any person found in charge thereof to produce to such Social Security Officer or other official and allow him to examine such documents, books and other documents relating to the employment of persons and payment of wages or to furnish to him such information as he may consider necessary; or
- (c) examine the principal or immediate employer, his agent or servant, or any person found in such Management office or other premises, or any person when the said Social Security Officer or other official has reasonable cause to believe to have been an employee; or
- (d) make copies of or take extracts from any register, account book or other document maintained in such Management office or other premises.

Notification under the minimum wages Act.

Revision of minimum rates of wages for the employment in loading and unloading operation in markets, shandies (fairs & market places), under the Act.

[G.O. (2D) No.85, Labour Welfare and Skill Development (J1), 1st October 2024, புரட்டாசி 15, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/LWSD/1037/2024.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 3 and sub-section (2) of Section 5 of the Minimum Wages Act, 1948 (Central Act XI of 1948) and in supersession of the Labour and Employment Department Notification No. II(2)/LE/601/2019, published at pages 703 - 705 of Part - II Section 2 of the *Tamil Nadu Government Gazette*, dated the 24th July 2019, the Governor of Tamil Nadu, after consultation with the Advisory Board, hereby revises the minimum rates of wages payable to the employees in the employment in loading and unloading operations in markets, shandies (fairs and market places) and other like places in the State of Tamil Nadu for the classes of work specified in column (2) of the Schedule below, as specified in the corresponding entries in column (3) thereof, the draft of the same having been previously published as required by clause (b) of sub-section (1) of Section 5 of the said Act.

2. This Notification shall come into force with effect on and from the date of its publication in the *Tamil Nadu Government Gazette*.

THE SCHEDULE

Employment in loading and unloading operations in markets, shandies (fairs and market places) and other like places.

Serial Number	Classes of Work	Minimum rates of basic wages (per day)		
		Zone - A	Zone - B	Zone - C
		(Rs.P.)	(Rs.P.)	(Rs.P.)
(1)	(2)	(3)		
I	Daily rated work: (in a day of 8 hours work) To load or unload articles weighing upto 50 Kilograms (Ground floor) upto 45 Kilograms (1st floor) upto 40 Kilograms (2nd floor) upto 35 Kilograms (3rd floor) and so on.	342.00	311.00	246.00
II	Piece rated work:			
1.	To load or unload flower baskets, fruit baskets and vegetables and other perishable articles (per basket).	6.20	4.15	3.05
2.	To load or unload articles weighing upto 30 Kilograms (Ground floor) upto 25 Kilograms (1st floor) upto 20 Kilograms (2nd floor) upto 15 Kilograms (3rd floor) and so on.	4.15	3.05	2.15
3.	To load or unload articles weighing above 30 upto 35 Kilograms (Groundfloor) above 25 upto 30 Kilograms (1st floor) above 20 upto 25 Kilograms (2nd floor) above 15 upto 20 Kilograms (3rd floor) and so on.	6.20	4.15	3.05
4.	To load or unload articles weighing above 35 upto 40 Kilograms (Groundfloor) above 30 upto 35 Kilograms (1st floor) above 25 upto 30 Kilograms (2nd floor) above 20 upto 25 Kilograms (3rd floor) and so on.	8.35	4.15	3.05
5.	To load or unload articles weighing above 40 upto 45 Kilograms (Groundfloor) above 35 upto 40 Kilograms (1st floor) above 30 upto 35 Kilograms (2nd floor) above 25 upto 30 Kilograms (3rd floor) and so on.	10.35	6.20	4.15
6.	To load or unload articles weighing above 45 upto 50 Kilograms (Groundfloor) above 40 upto 45 Kilograms (1st floor) above 35 upto 40 Kilograms (2nd floor) above 30 upto 35 Kilograms (3rd floor) and so on.	12.40	8.35	6.20
7.	For loading or unloading operations done in metric tonnes (per metric tonne).	102.55	61.60	41.05

Explanations.-**(1) Classification of Zones:-**

Zone – A : Corporations and Special Grade
Municipalities

Zone – B : Other Municipalities.

Zone – C : Other places (not covered under Zones
'A' & 'B')

(2) Dearness Allowance:- The employees referred to above, apart from the minimum rates of basic wages, are eligible for getting dearness allowance as detailed below:-

- (i) The dearness allowance shall be linked to the Average Chennai City Consumer Price Index Number for the year 2010, that is 161 points (with base 2001 = 100) and for every raise of one point over and above 161 points, an increase of Rs. 1.50 (Rupee One and fifty paise only) per day shall be paid as dearness allowance.
- (ii) The dearness allowance shall be calculated every year on the first April on the basis of the average consumer price indices of the preceding twelve months, that is, from January to December.
- (iii) The first calculation shall thus be effective from the date of publication of this Notification in the *Tamil Nadu Government Gazette* based on the Average Chennai City Consumer Price Index Number for the previous year.

(3) Where the nature of work is the same, no distinction in the payment of wages shall be made between men and women employees.

(4) Wherever the existing wages are higher than the minimum wages fixed herein, the same higher wages shall be continued to be paid.

Revision of minimum rates of wages for the employment in Tin Container Manufactory under the Act.

[G.O. (2D) No.86, Labour Welfare and Skill Development (J1), 1st October 2024, புரட்டாசி 15, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/LWSD/1038/2024.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 3 and sub-section (2) of Section 5 of the Minimum Wages Act, 1948 (Central Act XI of 1948) and in supersession of the Labour and Employment Department Notification No.II(2)/LE/1089/2018, published at pages 1176 - 1177 of Part II—Section 2 of the *Tamil Nadu Government Gazette*, dated the 26th December 2018, the Governor of Tamil Nadu, after consultation with the Advisory Board, hereby revises the minimum rates of wages payable to the classes of employees in the Employment in Tin Container Manufactory in the State of Tamil Nadu for the classes of works and employees specified in column (2) of the Schedule below, as specified in the corresponding entries in column (3) thereof, the draft of the same having been previously published as required by clause (b) of sub-section (1) of Section 5 of the said Act.

2. This Notification shall come into force with effect on and from the date of its publication in the *Tamil Nadu Government Gazette*.

THE SCHEDULE

Employment in Tin Container Manufactory.

Serial Number.	Classes of works / Employees.	Minimum rates of basic wages (per month)		
		Zone - A	Zone - B	Zone - C
		(Rs. P.)	(Rs. P.)	(Rs. P.)
(1)	(2)	(3)		
1	Cutting	7796.00	7637.00	7637.00
2	Flanging/Rolling/Drilling/Revetting	7796.00	7637.00	7637.00
3	Soldering	7796.00	7637.00	7637.00
4	Testing/Inspection	7796.00	7637.00	7637.00
5	Printing	7796.00	7637.00	7637.00
6	Cleaning/Polishing	7796.00	7637.00	7637.00
7	Packing	7796.00	7637.00	7637.00
8	Helper	7469.00	7469.00	7469.00
9	Supervisor	7968.00	7796.00	7796.00
10	Manager	8297.00	8124.00	8124.00

Serial Number.	Classes of works / Employees.	Minimum rates of basic wages (per month)		
		Zone - A	Zone - B	Zone - C
		(Rs. P.)	(Rs. P.)	(Rs. P.)
(1)	(2)	(3)		
	Office Staff:			
1.	Manager	8297.00	8124.00	8124.00
2.	Accountant	7637.00	7469.00	7469.00
3.	Clerk	7637.00	7469.00	7469.00
4.	Typist	7637.00	7469.00	7469.00
5.	Store Keeper	7637.00	7469.00	7469.00
6.	Driver	7637.00	7469.00	7469.00
7.	Watchman	7469.00	7469.00	7469.00
	Manufacture of Buckets, Pumpsets, Milk Cans, Boxes, Drums, Kudam, Rice Boiler Bonds etc. by hand	296.50 (Per day)	295.00 (Per day)	290.00 (Per day)

Explanations:- (1) Classification of Zones – Zone A, B and C shall comprise of the following areas, namely:-

Zone – A : Corporations and Special Grade Municipalities.

Zone – B : Other Municipalities.

Zone – C : Areas other than those specified in Zone-A and Zone-B

(2) **Dearness Allowance:-** In addition to the minimum rates of Basic Wages as fixed above, the employees shall be paid dearness allowance as indicated below:-

- (i) The dearness allowance is linked to the Average Chennai City Consumer Price Index for the year 2010 (that is) 161 points (with base 2001 = 100) and for every raise of one point over and above 161 points, an increase of Rs.46.39 (Rupees forty six and paise thirty nine only) per month shall be paid as dearness allowance.
- (ii) The dearness allowance shall be calculated every year on the first April on the basis of the average of the indices for the preceding twelve months, that is from January to December.
- (iii) The first calculation of the dearness allowance shall thus be effective from the date of publication of this Notification in the *Tamil Nadu Government Gazette* based on the Average Chennai City Consumer Price Index of the previous year.

(3) Where the nature of work is the same, no distinction in the payment of wages shall be made between men and women employees.

(4) To arrive at the daily rates of wages, the monthly wages shall be divided by 26.

(5) To arrive at the monthly rates of wages, the daily rates of wages shall be multiplied by 30.

(6) Wherever the existing wages, are higher than the minimum wages fixed herein, the same higher wages shall be continued to be paid.

Revision of minimum rates of wages for employment in Coaching academies that is to say, Tutorial colleges, Technical Institutes, Primary or Nursery Schools, English Medium Schools run on commercial lines without Government grants other than those run by Government and local bodies as the case may be under the Act.

[G.O. (2D) No.87, Labour Welfare and Skill Development (J1), 1st October 2024, புரட்டாச்சி 15, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/LWSD/1039/2024.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 3 and sub-section (2) of Section 5 of the Minimum Wages Act, 1948 (Central Act XI of 1948) and in supersession of the Labour and Employment Department Notification No. II(2)/LE/619/2018, published at pages 643 - 644 of

Part II Section 2 of the *Tamil Nadu Government Gazette*, dated the 18th July 2018, the Governor of Tamil Nadu, after consultation with the Advisory Board, hereby revises the minimum rates of wages payable to the classes of employees in the employment in Coaching academies that is to say, Tutorial colleges, Technical Institutes, Primary or Nursery Schools, English medium Schools run on commercial lines without Government grant other than those run by Government and local bodies as the case may be, in the State of Tamil Nadu specified in column (1) of the Schedule below, as specified in the corresponding entries in column (2) thereof, the draft of the same having been previously published as required by clause (b) of sub-section (1) of Section 5 of the said Act.

2. This Notification shall come into force with effect on and from the date of its publication in the *Tamil Nadu Government Gazette*.

THE SCHEDULE

Employment in Coaching academies that is to say Tutorial colleges. Technical Institutes Primary or Nursery schools, English medium Schools run on commercial lines without Government grant other than those run by Government and local bodies as the case may be.

Classes of Employees.	Minimum rates of basic wages (per month) (Rs. P.)		
	(1)	(2)	
	Zone - A	Zone - B	Zone - C
Non- Teaching Staff			
(a) Clerk / Typist / Cashier / Librarian	8506.00	8241.00	7977.00
(b) Driver	8241.00	7977.00	7713.00
(c) Office Assistant / Gardener / Ayah / Watchman	6919.00	6787.00	6655.00
(d) Scavenger	6787.00	6655.00	6522.00

Explanations.- (1) Classification of Zones.- The classification of Zones shall be as follows:-

- Zone A :** All Municipal Corporations.
Zone B : All Grades of Municipalities.
Zone C : Town Panchayats, Panchayats and other areas.

(2) Dearness Allowance: In addition to the minimum rates of basic wages fixed above, the employees shall be paid dearness allowance as indicated below:-

(i) The dearness allowance is linked to the Average Chennai City Consumer Price Index number for the year 2010, that is 161 points (with base 2001=100) and for every raise of one point over and above 161 points, an increase of Rs.40.50 (Rupees Forty and paise fifty only) per month shall be paid as dearness allowance.

(ii) The dearness allowance shall be calculated every year on the first April on the basis of the average of the indices for the preceding twelve months, namely from January to December.

(iii) The first calculation shall be effective from the date of publication of the Notification in the *Tamil Nadu Government Gazette* based on the Average Chennai City Consumer Price Index Number for the previous year.

(3) Where the nature of work is the same, no distinction in the payment of wages shall be made between men and women employees.

(4) To arrive at the daily rates of wages, the monthly wages shall be divided by 26.

(5) Wherever the existing wages are higher than the minimum wages fixed herein, the same shall be continued to be paid.

Revision of minimum rates of wages for employment in Distribution of Liquid Petroleum Gas Cylinders under the Act.

[G.O. (2D) No.88, Labour Welfare and Skill Development (J1), 1st October 2024, புரட்டாசி 15, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/LWSD/1040/2024.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 3 and sub-section (2) of Section 5 of the Minimum Wages Act, 1948 (Central Act XI of 1948) and in supersession of the Labour and Employment Department Notification No.II(2)/LE/98/2019, published at pages 115 and 116 of Part II-Section 2 of the *Tamil Nadu Government Gazette*, dated the 23rd January 2019, the Governor of Tamil Nadu, after consulting with the Advisory Board, hereby revises the minimum rates of wages payable to the classes of employees in the Employment in Distribution of Liquid Petroleum Gas Cylinders in the State of Tamil Nadu specified in column (2) of the Schedule below, as specified in the corresponding entries in column (3) thereof, the draft of the same having been previously published as required by clause (b) of sub-section (1) of Section 5 of the said Act.

2. This Notification shall come into force with effect on and from the date of its publication in the *Tamil Nadu Government Gazette*.

THE SCHEDULE

Employment in Distribution of Liquid Petroleum Gas Cylinders.

Serial Number	Classes of Employees.	Minimum rates of basic wages (per month) (Rs. P.)			
		Zone - A	Zone - B	Zone - C	Zone - D
(1)	(2)	(3)			
(1)	Manager.	8339.00	8216.00	8110.00	7994.00
(2)	Mechanic / Cashier / Clerk / Salesman.	7764.00	7658.00	7562.00	7455.00
(3)	Light Commercial Vehicle Driver.	7834.00	7420.00	7322.00	7225.00
(4)	Godown Keeper.	7075.00	6986.00	6898.00	6809.00
(5)	Deliveryman / Helper.	6615.00	6536.00	6455.00	6377.00

Explanations. - (1) Dearness Allowance: In addition to the minimum rates of basic wages fixed above, the employees shall be paid dearness allowance as indicated below:- .

- The dearness allowance is linked to the Average Chennai City Consumer Price Index Number for the year 2010, that is 161 points (with base 2001=100) and for any further raise of every one point over and above 161 points, an increase of Rs.39.60 (Rupees thirty nine and paise sixty only) per month shall be paid as dearness allowance.
- The dearness allowance shall be calculated every year on the first April on the basis of the average of the consumer price indices of the preceding twelve months, that is from January to December.
- The first calculation of the dearness allowance shall be effective from the date of publication of this Notification in the *Tamil Nadu Government Gazette* based on the Average Chennai City Consumer Price Index Number of the previous year.

(2) Classification of Zones shall be as follows:-

- Zone-A - shall include Municipal Corporations and Special Grade Municipalities.
- Zone-B - shall include all Municipalities other than SpGrade Municipalities.
- Zone-C- shall include Townships, Town Panchayats and Cantonments.
- Zone-D- shall include all places other than those mentioned in Zones A, B and C.

(3) Where the same work or work of a similar nature is performed by women, no distinction in the payment of wages shall be made between men and women employees.

(4) To arrive at daily wages, the monthly wages shall be divided by 26.

(5) Wherever the existing wages are higher than the minimum wages fixed herein, the same shall be continued to be paid.

Declaration of Ambulance and related services as public utility service under the Industrial Disputes Act.

[G.O. (Rt) No.316, Labour Welfare and Skill Development (D2), 4th October 2024, புரட்டாசி 18, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/LWSD/1041/2024

WHEREAS, the Governor of Tamil Nadu is satisfied that public interest requires that the "Ambulance and related services" should be declared as a public utility service for the purposes of the Industrial Disputes Act, 1947 (Central Act XIV of 1947);

NOW, THEREFORE, in exercise of the powers conferred by sub-clause (vi) of clause (n) of Section 2 of the said Act, the Governor of Tamil Nadu hereby declares the "Ambulance and related services" to be a public utility service for the purposes of the said Act, for a period of six months with effect on and from the date of publication of this Notification in the *Tamil Nadu Government Gazette*.

Disputes between Workmen and Managements referred to Labour Courts for Adjudication

பாரகன் பாலிமர் புராடக்ட்ஸ் (பி) லிமிடெட் சேலம்

[அரசாணை (டி) எண். 694, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (டி1)த் துறை, 16 செப்டம்பர் 2024 ஆவணி 31, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/LWSD/1042/2024—பாரகன் பாலிமர் புராடக்ட்ஸ் (பி) லிமிடெட், என்ற நிருவாகத்திற்கும், பாரகன் ரப்பர் தொழிற்சாலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சேலம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சாராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; மேற்சொன்ன தகராறு எழுவினாவுடன் சேலம், தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV / 1947) 10 (1) (C) பிரிவிலும், 10 (1) (D) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, கோரிக்கை எண் 3-ஐ, கீழ்க்காணும் எழுவினாவுடன் சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்காக அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

நிருவாகம் ஊதியம் மற்றும் வேலைபளு குறித்து ஒப்பந்த காலத்தில் புதிய நவீன இயந்திரங்களை தொழிற்சாலைக்குள் நிறுவும்போது தொழிலாளர்களுக்கு அந்த மிஷினில் முறையாக மூன்று மாதம் பயிற்சி அளித்து அதன் பின்னர் 8 மணிநேர ஷிப்டில் நிருவாக பிரதிநிதி மற்றும் தொழிற்சங்க பிரதிநிதி இருவரும் சம்பந்தப்பட்ட மிஷினில் வொர்க் ஸ்டடி பார்த்து வேலைபளு நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்வு அளிக்காமாறு, சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தை கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) லிமிடெட், கோயம்புத்தூர்

[அரசாணை (டி) எண். 696, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (டி1)த் துறை, 16 செப்டம்பர் 2024 ஆவணி 31, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/LWSD/1043/2024—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) லிமிடெட், கோயம்புத்தூர் என்ற நிருவாகத்திற்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சீருடை பணியாளர் தொழிற்சங்கம், கோயம்புத்தூர் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சாலை எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் கோயம்புத்தூர், தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV / 1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு மேற்சொன்ன தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்காக அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

மனுதாரர் திரு. D. பிரேம்குமார் என்ற ஓட்டுநருக்கு (பணி எண் C20021) நிருவாகம் 30.09.2019 நாளிட்ட உத்தரவில் சம்பளத்திலிருந்து அபராத தொகையாக ரூ.300/- பிடித்தம் செய்த தொகையை 12 சதவீத வட்டியுடனும், செலவு தொகையுடனும் வழங்கவும், மனுதாரரது தற்காலிக விடுப்பு கணக்கில் போதிய இருப்பு இருந்தும், ஈட்டிய விடுப்பு சேமிப்பில் இருந்த ஒரு நாளை கழித்துவட்டு 06.10.2019 தேதியன்று ஊதியம் கணக்கிட்டு வழங்கியிருப்பது மற்றும் 05.10.2019 அன்று ஆப்சென்ட் என்று வருகை பதிவேட்டில் குறியீடு செய்திருப்பது சட்ட விரோதமானது என தெரிவித்து 05.10.2019 மற்றும் 06.10.2019 ஆகிய தேதிகளில் மனுதாரருக்கு உரிய விடுப்பு வழங்கி, உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்வு அளிக்காமாறு, கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்றத்தை கேட்டுக் கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண். 699, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (டி1)த் துறை, 16 செப்டம்பர் 2024 ஆவணி 31, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/LWSD/1044/2024—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) லிமிடெட், கோயம்புத்தூர் என்ற நிருவாகத்திற்கும் கோவை அரசு போக்குவரத்துக் கழகம் (சிஐடி) கோயம்புத்தூர் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சாலை எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் கோயம்புத்தூர், தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV / 1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு மேற்சொன்ன தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்காக அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

மனுதாரர்கள் திரு. M. செந்தில்சுமார் ஓட்டுநர் (ப.எண்.சி.20008) மற்றும் திரு. S. ராஜன் நடத்துநர் (ப.எண்.சி 20071) ஆகியோருக்கு தலா ரூ.500/- வீதம் அபராதம் விதித்து நிர்வாகத்தால் வழங்கப்பட்ட 05.05.2020 நாளிட்ட உத்தரவினை ரத்து செய்தும் அதனால் கிடைக்கக்கூடிய பணம் மற்றும் சட்டப்பலன்களை வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்வு அளிக்காமாறு, கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்றத்தை கேட்டுக் கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண். 700, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (டி1)த் துறை, 16 செப்டம்பர் 2024 ஆவணி 31, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/LWSD/1045/2024—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) லிமிடெட், கோயம்புத்தூர் என்ற நிருவாகத்திற்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து சீருடை பணியாளர் தொழிற்சங்கம் கோயம்புத்தூர் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சாலை எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் கோயம்புத்தூர், தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV / 1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு மேற்சொன்ன தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்காக அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

மனுதாரர் திரு. B. சண்முகன், என்ற இளநிலை தொழில் வினைஞருக்கு (ப.எண்.சி 24149) வினாங்குறிக்கியிலிருந்து, ஒண்டிப்புத்தூர்-1 கிளைக்கு பணியிட மாறுதல் செய்து நிருவாகம் பிறப்பித்த 11.06.2020 நாளிட்ட உத்தரவை இரத்து செய்ய வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆமெனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்வு அளிக்காமாறு, கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்றத்தை கேட்டுக் கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண். 703, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (டி1)த் துறை, 16 செப்டம்பர் 2024, ஆவணி 31, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/LWSD/1046/2024—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) லிமிடெட், கோயம்புத்தூர் என்ற நிருவாகத்திற்கும் கோவை அரசு போக்குவரத்துக் கழகம் (சி.ஐ.டி.டி.) கோயம்புத்தூர் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் கோயம்புத்தூர், தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV / 1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (c) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு மேற்சொன்ன தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்காக அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

மனுதாரர் திரு. M. சிவக்குமார் என்ற நடத்துநருக்கு (ப.எண்.சி.20089) ஆண்டு ஊதிய உயர்வு இரண்டாண்டு காலத்திற்கு பின்தொடர்ச்சியுடன் தள்ளி வைத்தும், ஏற்கனவே தற்காலிக வேலை நீக்கத்திலிருந்து 03.01.2019 முதல் 01.02.2019 வரை உள்ள 30 நாட்களை விடுப்பாகக் கருதியும் நிர்வாகம் பிறப்பித்த 14.10.2019 நாளிட்ட உத்தரவை இரத்து செய்து அதனால் கிடைக்கக்கூடிய பணம் மற்றும் சட்டப்பலன்களையும் மனுதாரருக்கு கிடைக்க செய்ய வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்வு அளிக்காமாறு, கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்றத்தை கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (சேலம்) லிமிடெட், சேலம்

[அரசாணை (டி) எண். 697, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (டி1)த் துறை, 16 செப்டம்பர் 2024 ஆவணி 31, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/LWSD/1047/2024—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (சேலம்) லிமிடெட், சேலம் என்ற நிருவாகத்திற்கும், சேலம் மண்டல அனைத்து பணியாளர்கள் சங்கம், சேலம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; மேற்சொன்ன தகராறை எழுவினாக்களுடன் சேலம், தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV / 1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (c) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும்

வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு கோரிக்கை எண்கள் 1,2,3,4 மற்றும் 6-ஐ கீழ்க்காணும் எழுவினாக்களுடன் சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்காக அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா-1

மனுதாரர் திரு C. ராமசாமி என்ற மேற்பார்வையாளருக்கு 17.09.2019 முதல் சேலம் மாநகரத்தில் பணிசெய்ததற்கு, மாநகர ஈட்டுப்படி ரூ,1500/- கொடுக்கப்பட வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

எழுவினா-2

திரு C. ராமசாமி என்ற மேற்பார்வையாளருக்கு 13.4.2015 தேதிய தொழிற்தகராறுகள் சட்டப் பிரிவு 12(3) ஒப்பந்தப்படி 6+7+7+5 ஆண்டுகள் என்ற இடைவெளியில் பணிஆய்வு பலன்களை, முறைப்படுத்தி கொடுக்கப்பட வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

எழுவினா-3

மனுதாரர் திரு C. ராமசாமி என்ற மேற்பார்வையாளரின் 17.09.2020 நாளிட்ட தற்செயல் விடுப்பை அனுமதித்து அதற்குரிய ஊதியம் கொடுக்கப்பட வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

எழுவினா-4

மனுதாரர் திரு C. ராமசாமி என்பவர் செப்டம்பர் 2020 முதல் செய்த இரவு பணிக்கு இரவு பணிப்படி கொடுக்கப்பட வேண்டும் என்ற மனுதாரர் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

எழுவினா-6

மனுதாரர் திரு C. ராமசாமி என்பவருக்க ரூ,85,412/-ஐ பிடித்தம் செய்ய 16.4.2022-ல் எதிர்மனுதாரர் வழங்கிய உத்தரவை ரத்து செய்து 24% வட்டியுடன் மாதம் வாரியாக கணக்கிட்டு திருப்பி கொடுக்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்வு அளிக்காமாறு சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தை கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஸ்ரீ ரங்கநாதர் இண்டஸ்ட்ரீஸ் (பி) லிமிடெட், கோயம்புத்தூர்

[அரசாணை (டி) எண். 701, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (டி1)த் துறை, 16 செப்டம்பர் 2024 ஆவணி 31, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/LWSD/1048/2024—ஸ்ரீ ரங்கநாதர் இண்டஸ்ட்ரீஸ் (பி) லிமிடெட், கோயம்புத்தூர் என்ற நிருவாகத்திற்கு எதிராக கோவை மாவட்ட புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சங்கம் கோயம்புத்தூர், என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; மேற்சொன்ன தகராறை எழுவினாவுடன் கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின்

(மத்திய சட்டம் XIV/1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு கோரிக்கை எண் 1-ஐ கீழ்க்காணும் எழுவினாவுடன் கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்காக அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா-1

தொழிற்சங்க உறுப்பினர் திரு ஜெ. ஆரோக்கியராஜ், உரிய முறையில் விடுப்பு விண்ணப்பம் அளித்தும், அதனை நிர்வாகம் ஏற்காமல் 5 நாட்களுக்கு ஆப்சென்ட் போட்டு, சம்பளப்பிடித்தம் செய்தது நியாயமற்றது என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் அவருக்கு கிடைக்கத்தக்க நிர்வாகம் என்ன? உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்களின் சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்வு அளிக்குமாறு, கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்றத்தை கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்)

லிட்., காரைக்குடி மண்டலம்

[அரசாணை (டி) எண். 732, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி1)த் துறை, 30 செப்டம்பர் 2024 புரட்டாசி 14, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/LWSD/1049/2024—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட்., காரைக்குடி மண்டலம் என்ற நிர்வாகத்திற்கும் செயலாளர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் தொழிலாளர் சங்கம் (சிஐடி) காரைக்குடி என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சங்கத்தை பின்வரும் எழுவினாவுடன் மதுரை, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்களின் சட்டத்தின் (மத்திய XIV / 1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சங்கம், மதுரை, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

திரு.க.இராஜேஸ்வரன், ஓட்டுநர் (பணி எண் 02DR3006) என்பவருக்கு நிர்வாகத்தின் உத்தரவு எண்.TNSTC/KKD/DS-1314/FAT01/D4-05/2019, நாள் 04.12.2021-ன்படி வருடாந்திர ஊதிய உயர்வை 3 ஆண்டு காலத்திற்கு அதன் கூட்டு விளைவுடன் தள்ளி வைத்து வழங்கிய தண்டனை உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்களின் சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் லிமிடெட், சென்னை

[அரசாணை (டி) எண். 733, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி1)த் துறை, 30 செப்டம்பர் 2024 புரட்டாசி 14, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/LWSD/1050/2024—அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் லிமிடெட், சென்னை என்ற நிர்வாகத்திற்கும் அரசு

விரைவு போக்குவரத்துக் கழக எழுடிசி தொழிலாளர்கள் சங்கம், நாகர்கோவில் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சங்கத்தை பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்கங்களின் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV / 1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சங்கம், திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

மனுதாரர் திரு.ம.அருண் விவேக், ஓட்டுநர் உடன் நடத்துநர் (பணி எண். 39477) என்பவருக்கு நிர்வாகத்தின் அலுவலக உத்தரவு எண். 025022 / டிஎல்2 / அ.வி.போ.க / 2020, நாள்.31.03.2023-ன்படி ஊதிய உயர்வினை ஆறு மாதத்திற்கு தொடர்விளைவுகளுடன் தள்ளி வைத்த தண்டனையை ரத்து செய்து உரிய பணப்பலன்களை வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்களின் சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (திருநெல்வேலி)

லிட்., நாகர்கோவில் மண்டலம், நாகர்கோவில்

[அரசாணை (டி) எண். 734, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி1)த் துறை, 30 செப்டம்பர் 2024 புரட்டாசி 14, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/LWSD/1051/2024—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிட்., நாகர்கோவில் மண்டலம், நாகர்கோவில் என்ற நிர்வாகத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக காமராஜ் நாடார் தொழிலாளர் சங்கம், நாகர்கோவில் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சங்கத்தை பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்கங்களின் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV / 1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சங்கம், திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

மனுதாரர் திரு.வ.ராயப்பன், ஓட்டுநர் (பணி எண். 2782) என்பவருக்கு 23.12.2022 அன்று பணிபுரிந்த 12½ மணி நேரத்தில் 8 மணி நேரம் போக மீதமுள்ள 4½ மணி நேரத்திற்கு இரட்டிப்பு ஊதியம் அல்லது ஒரு வருகை பதிலு வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்கங்களின் சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண். 755, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி1)த் துறை, 9 அக்டோபர் 2024 புரட்டாசி 23, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/LWSD/1052/2024—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிட்., நாகர்கோவில் மண்டலம், நாகர்கோவில் என்ற நிர்வாகத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் உரிமை மீட்பு சங்கம், இரணியல், நெய்யூர் அஞ்சல் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சங்கத்தை பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்க தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV / 1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சங்கம், திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

மனுதாரர் திரு. M. விஜயகுமார், நடத்துநர் (பணி எண். 10819) என்பவர் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு நிரந்தரமாக மாற்றுப்பணி வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்க தகராறுகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்காமாறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மாநகர் போக்குவரத்து கழகம் (சென்னை) விமிடெட்

[அரசாணை (டி) எண். 753, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ1)த் துறை, 9 அக்டோபர் 2024 புரட்டாசி 23, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/LWSD/1053/2024—மாநகர் போக்குவரத்துக் கழகம் (சென்னை) விமிடெட் என்ற நிர்வாகத்திற்கும் அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தொழிற்சங்கத்தில் உள்ள கோரிக்கையை சென்னை, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947—ஆம் ஆண்டு தொழிற்சங்க தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் சென்னை, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

மனுதாரர் திரு. C. பழனி, ஓட்டுநர் (கணிணி எண். டி16494) என்பவரின் ஆண்டு ஊதிய உயர்வு இரண்டு ஆண்டுகள் தொடர்வினாவுடன் தள்ளிவைத்து நிர்வாகம் பிறப்பித்துள்ள செயல்முறை ஆணை எண். 32032/சபி(ஒந)14/ மாபோக/2016, நாள். 28.08.2018 என்ற உத்தரவை இரத்து செய்யக் கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947—ஆம் ஆண்டு தொழிற்சங்க தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்காமாறு சென்னை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிட்., மதுரை

[அரசாணை (டி) எண். 754, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 9 அக்டோபர் 2024 புரட்டாசி 23, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/LWSD/1054/2024—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிட்., மதுரை என்ற நிர்வாகத்திற்கும், அரவிந்த் கெஜ்ரிவால் TNSTC தொழிலாளர் நல சங்கம், திருமங்கலம், மதுரை மாவட்டம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சங்கத்தை பின்வரும் எழுவினாவுடன் மதுரை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947—ஆம் ஆண்டு தொழிற்சங்க தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV / 1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சங்கம், மதுரை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

“திரு. P. பூங்கொடி, ஓட்டுநர் (DR 15347) என்பவருக்கு உத்தரவு எண். ஓநது/D2/புற/2310, நாள் 30.04.2016—என்படி ஆண்டு ஊதிய உயர்வை இரண்டு வருடம் அதன் திரண்ட பயன்களுடன் நிறுத்தம் செய்தும், மேற்படி பேருந்தின் சேதாரத் தொகை ரூ.1,500/- ல் 5% தொகையான ரூ.75/-ஐ அவரது சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்தும் நிர்வாகம் வழங்கிய தண்டனை உத்தரவை ரத்து செய்து உரிய பணிபலன் மற்றும் பணப்பலன்கள் வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்”.

மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்க தகராறுகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்காமாறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண். 760, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 10 அக்டோபர் 2024 புரட்டாசி 24, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/LWSD/1055/2024—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிட்., மதுரை என்ற நிர்வாகத்திற்கும், அரவிந்த் கெஜ்ரிவால் TNSTC தொழிலாளர் நல சங்கம், திருமங்கலம், மதுரை மாவட்டம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சங்கத்தை பின்வரும் எழுவினாவுடன் மதுரை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947—ஆம் ஆண்டு தொழிற்சங்க தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV / 1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சங்கம், மதுரை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

“திரு. P. பாலகிருஷ்ணன், ஓட்டுநர் (பணி எண். DR16517) என்பவருக்கு உத்தரவு எண். ஓநது/D4/திம/4979,

நாள்.24.12.2020-ன்படி ஆண்டு ஊதிய உயர்வை இரண்டு வருடம் அதன் திரண்ட பயன்களுடன் நிறுத்தம் செய்தும், தற்காலிக வேலை நீக்கத்திலிருந்து 28.10.2019 முதல் 26.11.2019-ம் தேதி வரையிலான நாட்களை தகுதியுள்ள விடுப்பாக கருதியும் வழங்கிய தண்டனை உத்தரவை ரத்து செய்து உரிய பணிபலன் மற்றும் பண்பலன்களை உரிய வட்டியுடன் வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்”.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், திருநெல்வேலி

[அரசாணை (டி) எண். 756, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி1)த் துறை, 9 அக்டோபர் 2024 புரட்டாசி 23, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/LWSD/1056/2024—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி என்ற நிர்வாகத்திற்கு எதிராக நெல்லை மாவட்ட போக்குவரத்துத் தொழிலாளர் சங்கம் (சிறுடி), திருநெல்வேலி என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சங்கத்தை பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV / 1947) 10 (1) (C) பிரிவிலும், 10 (1) (D) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சங்கம், திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

மனுதாரர் திரு.S.ராமசாமி, ஓட்டுநர் (பணி எண். 10545) என்பவருக்கு நிர்வாகத்தால் வழங்கப்பட்ட ஆணை எண். டி2463-ச20-ஒநபி-தநா அபோக-திலி-13-2, 20.04.2015 நாளிட்ட உத்தரவில் வருடாந்திர ஊதிய உயர்வினை அதன் திரண்ட பயனுடன் இரண்டு வருடங்களுக்கு நிறுத்தி வைத்துள்ள தண்டனையை ரத்து செய்திடவும், தற்காலிக வேலை நீக்க 15 நாட்களை தகுதி வாய்ந்த விடுப்பாக வரைமுறைப்படுத்தியிருப்பதை கழக நிலையாணை விதிகளுக்குட்பட்டு பணி நாட்களாக வழங்கிட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மாநகர் போக்குவரத்துக் கழகம், சென்னை

[அரசாணை (டி) எண். 764, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ1)த் துறை, 14 அக்டோபர் 2024 புரட்டாசி 28, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/LWSD/1057/2024—மாநகர் போக்குவரத்துக் கழகம் (சென்னை) லிமிடெட் என்ற நிர்வாகத்திற்கும் அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தொழிற்சங்கத்தில் உள்ள கோரிக்கையை காஞ்சிபுரம், தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(C) பிரிவிலும், 10(1)(D) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் காஞ்சிபுரம், தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

மனுதாரர் திரு.சி.விநாயகம், ஓட்டுநருக்கு (பணி எண்.டி58139) வருடாந்திர ஊதிய உயர்வினை மூன்று வருட காலத்திற்கு தொடர்விளைவுடன் தள்ளி வைத்து நிர்வாகம் பிறப்பித்த செயல்முறை ஆணை எண்.32728/சபி(ஒந)6/மாபோக/2014, நாள்.18.12.2016 என்ற உத்தரவை இரத்து செய்தும், 31.10.2014 முதல் 19.04.2015 வரை வாய்மொழியாக பணி நீக்கம் செய்யப்பட்ட காலத்தை பணி நாட்களாக கருதி சம்பளம் போனஸ் உட்பட அனைத்து பண்பலன்களை வழங்கக் கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு காஞ்சிபுரம், தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கொ.வீர ராகவ ராவ்,
அரசு செயலாளர்.

TOURISM, CULTURE AND RELIGIOUS ENDOWMENTS DEPARTMENT

Notifications under the Tamil Nadu Ancient and Historical Monuments and Archaeological Sites and Remains Act.

Archaeology - Announcement - 2022-2023 - Cave Temple at Aathivilai Village, Kalkulam Taluk, Kanniyakumari District under the Act.

[G.O. Ms. No.308, Tourism Culture and Religious Endowments (MA-2), 10th September 2024, ஆவணி 25, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/TCRE/1058/2024—WHEREAS, the Government of Tamil Nadu are of opinion that the ancient monument specified in the Schedule below requires protection under the Tamil Nadu Ancient and Historical Monuments and Archaeological Sites and Remains Act, 1966 (Tamil Nadu Act 25 of 1966);

NOW, THEREFORE, in exercise of powers conferred by sub-section (1) of Section 3 of the said Act, the Governor of Tamil Nadu hereby gives two months notice of the intention to declare the said ancient monuments to be protected monuments;

Notice is hereby given that the proposal will be taken into consideration on or after the expiry of two months from the date of publication of this Notification in the *Tamil Nadu Government Gazette* and that any objection or suggestion, which may be received with respect to thereof, from any person interested in the said ancient monuments before the expiry of the said period of two months will be considered by the Government of Tamil Nadu. Objections or Suggestions if any, should be addressed to the Principal Secretary to Government, Tourism, Culture and Religious Endowments Department, Fort St. George, Secretariat, Chennai – 600 009.

THE SCHEDULE

1.	State	Tamil Nadu
2.	District	Kanyakumari
3.	Taluk	Kalkulam
4.	Village Name	Aathivilai
5.	Village Number	Old Village Number:- 43 New Village Number:- 18
6.	Name of the Monument	Cave Temple
7.	Location	This Cave Temple (monument) is located 13.5 kms of South - Western direction away from the Nagercoil Railway Junction Via Eraniel main road at Aathivilai Village near Sivagiri Hillock
8.	Revenue Survey Number in which monument exist	402
9.	Total Extent	3.30.59 Hectares Ares
10.	Area required for Protection	402/19
	(a) Revenue Survey Number	
	(b) Extent	
(c) Ownership	Government Poramboke Land	
11.	Area required for approach road	-----
	(a) Revenue Survey Number	
	(b) Extent	
(c) Ownership	-----	

12. Respective Boundaries

Side	Revenue Survey Number	Ownership
North	402/20	Purushottaman Nair
	403/1	Government Land
	403/3	Sankarapillai and 2 (Two) People
	403/4A	Narayanavadivu
	403/4B	Abhishek
South	402/21	Krishnapillai and Rajakumaran
East	401/3	Madhusuthanpillai
	401/4	Bhavanipillai
	401/5	Purushottaman Nair
	401/10	Sriram
	402/22A	Chellappan and Pravin
	402/22C	Chellappan and Pravin
402/22B	Prabhakaran	
West	402/1	Mathevaiyar and 8 (Eight) People
	402/17	Kumarapillai
	402/18	Krishnadas and 2 (Two) People

அறிவிக்கை

[அரசாணை (நிலை) எண். 308, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் (அதொ-2)த் துறை, 10 செப்டம்பர் 2024 ஆவணி 25, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

பின்வரும் விவர அட்டவணையில் குறிப்பிட்டுள்ள வரலாற்றுச் சின்னத்தினை 1966-ஆம் ஆண்டு தமிழ்நாடு பழங்கால வரலாற்றுச் சின்னங்கள் தொல்லியல் சிறப்பிடங்கள் மற்றும் எஞ்சிய சின்னங்கள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 25/1966) கீழ் பாதுகாத்தல் அவசியமென அரசு கருதுகிறது.

ஆகவே, தற்போது மேற்கூறிய சட்டத்தின் 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) ஆம் உட்பிரிவில் வழக்கப்பட்டுள்ள அதிகாரங்களின் படி தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்கூறிய பழங்கால சின்னத்தினை பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்க தாம் கருதுவதாக குறிப்பிட்டு, இதற்கு இரண்டு மாத கால அவகாசம் அளிக்கிறார்.

இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாள் முதல் அல்லது அதன் பிறகு 2 மாத காலம் முடிவடைந்த பின்னர் மேற்கூறிய கருத்துரு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று இதன் மூலம் அறிவிக்கை வழங்கப்படுகிறது. மேற்கூறிய நினைவுச் சின்னத்தில் பற்றுள்ள எவரிடமிருந்தும் 2 மாத காலம் முடிவடைவதற்கு முன்னர் வரப்பெறும் மறுப்புரைகள் அல்லது ஆலோசனைகள் எதனையும் தமிழ்நாடு அரசு கருதிப்பார்க்கும். மறுப்புரைகள் அல்லது ஆலோசனைகள் எவையேனும் இருப்பின் அவற்றை அரசு முதன்மைச் செயலாளர், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை, புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை, தலைமைச் செயலகம், சென்னை - 600 009 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விவர அட்டவணை

1.	மாநிலம்	தமிழ்நாடு
2.	மாவட்டம்	கன்னியாகுமரி
3.	வட்டம்	கல்குளம்
4.	கிராமம் பெயர்	ஆத்திவிளை
5.	கிராமம் எண்	பழைய கிராம எண்.43, புதிய கிராம எண்.18
6.	நினைவுச்சின்னத்தின் பெயர்.	குக்கைக்கோயில்
7.	அமைவிடம்	இக்குக்கைக் கோயிலானது (நினைவுச்சின்னம்) நாகர்கோவில் இரயில்வே சந்திப்பில் இருந்து இரணியல் பிரதான சாலை வழியாக தென்மேற்கு திசையில் 13.5 கி.மீ. தொலைவில் சிவகிரி மலைக்கு அருகில் ஆத்திவிளை கிராமத்தில் அமைந்துள்ளது.
8.	இந்த நினைவுச்சின்னம் அமைந்துள்ள வருவாய் நில அளவை எண்	402
9.	மொத்த பரப்பு	3.30.59 ஹெக்டேர்ஸ். ஏர்ஸ்
10.	பாதுகாக்க தேவைப்படுகின்ற பரப்பு (அ) வருவாய் நில அளவை எண்	402/19
	(ஆ) பரப்பு	0.44.0 ஏர்ஸ்
	(இ) உரிமைத்துவம்	அரசு புறம்போக்கு நிலம்
11.	தேவைப்படுகின்ற பரப்பில் அணுகும் சாலைகள் (அ) வருவாய் நில அளவை எண்	-----
	(ஆ) பரப்பு	-----
	(இ) உரிமைத்துவம்	-----

12. சம்பந்தப்பட்ட எல்லைகள்

திசை	வருவாய் நிலை அளவை எண்	உரிமைத்துவம்
வடக்கு	402/20	புருஷோத்தமன் நாயர்
	403/1	அரசு நிலம்
	403/3	சங்கரபிள்ளை 2 நபர்கள்
	403/4A	நாராயணவடிவு
	403/4B	அபிஷேக்
தெற்கு	402/21	கிருஷ்ணப்பிள்ளை மற்றும் ராஜகுமாரன்

திசை	வருவாய் நிலை அளவை எண்	உரிமைத்துவம்
கிழக்கு	401/3	மதுசூதன்பிள்ளை
	401/4	பவானிபிள்ளை
	401/5	புருஷோத்தமன் நாயர்
	401/10	ஸ்ரீராம்
	402/22A	செல்லப்பன் மற்றும் பிரவின்
	402/22C	செல்லப்பன் மற்றும் பிரவின்
	402/22B	பிரபாகரன்
மேற்கு	402/1	மாதேவன் மற்றும் 8 நபர்கள்
	402/17	குமாரபிள்ளை
	402/18	கிருஷ்ணதாஸ் மற்றும் 2 நபர்கள்

Archaeology Pre Historic Rock Art Painting at Thirumalayampalayam (South) Village, Madukkarai Taluk, Coimbatore District under the Act.

[G.O.Ms. No. 309, Tourism, Culture and Religious Endowments (MA-2), 10th September 2024, ஆவணி 25, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/TCRE/1059/2024— In exercise of the powers conferred by sub-section (3) of Section 3 of the Tamil Nadu Ancient and Historical Monuments and Archaeological Sites and Remains Act, 1966 (Tamil Nadu Act 25 of 1966), the Governor of Tamil Nadu hereby declares the Archaeological Monuments specified in the Schedule below to be a protected Monuments, the intention of the same having been previously published with Tourism, Culture and Religious Endowments Department Notification No.II(2)/Tourism, Culture and Religious Endowments Department/ 31/2024, published at pages 435 to 437 of Part II—Section 2 of the *Tamil Nadu Government Gazette*, dated the 31st July 2024 as required under sub-section (1) of Section 3 of the said Act.

THE SCHEDULE

1.	State	Tamil Nadu
2.	District	Coimbatore
3.	Taluk	Madukkarai
4.	Village Name	Thirumalayampalayam (South)
5.	Village Number	Old No. 64, New No.4
6.	Name of the Monument	Pre Historic Rock Art Paintings
7.	Location	This monument is located at bottom of the hillock named as Pathimalai Hillock at Thirumalayampalayam(South). It is Very near to the CMS College of Engineering & Technology at Kumittipathy. Which is 40.0 Kms away from Coimbatore Railway Junction, 18.0 Kms away from Ettimadai Railway Station, & 2.0 Kms away from the Kumittipathy Bus Stand

8	Revenue Survey number in which monument exist	821/1
9.	Total Extent	16.87.0 Hectares. Area
10.	Area required for Protection	
	(a) Revenue Survey Number	821/1
	(b) Extent	16.87.0 Hectares.Ares
	(c) Ownership	Hillock - Government Theervai Erpadatha Tharisu

11. Respective Boundaries

Side	Revenue Survey Number	Ownership
North	865	Government Land
	863/4B	Thangaraj.M
	862/1B	Mahalingam
	862/2B	Mahalingam
	862/3	Raju
	860/2	Raju
	830	Government Land
	825/1	Shanmugam and Saraswathi
	824	Jayamani and 2 (Two) People
	823/2A	Nachammal and Jaya
	823/2B	Nachammal and Jaya
	823/2C	Kaliammal
	823/2D	Palaniswami and Jaya
	823/2E	Aruchami
South	822	Government Land
	805	VethamKuzhumam Spiritual Trust
	806	Government Land
	807/1	Government Land
	807/2A	Subramani and 3 (Three) People
	807/2B	Reshmaedawalat.E
	807/2C	Rajaratnam and Aruna
	819/1	Prabhu
	819/2	Government Land
East	820/1	Prabhu
	742/2	VethamKuzhumam Spiritual Trust
West	743/1	VethamKuzhumam Spiritual Trust
	1051	Chairman M.P. Gopalakrishnan and Secretary C.K.V Nambiar
	1052/2	Chairman M.P. Gopalakrishnan and Secretary C.K.V Nambiar

Side	Revenue Survey Number	Ownership
	1057	Chairman M.P. Gopalakrishnan and Secretary C.K.V Nambiar

Note:-

within the monument boundary limit of Revenue Survey Number 821/1, two survey numbers exist-

Sl. No.	R.S.No.	Total Extent	Ownership
1.	821/2	0.09.0 Hec. Are	Palaniswamy
2.	821/3	0.13.5 Hec. Are	Palaniswamy

முடிவு அறிவிக்கை

[அரசாணை (நிலை) எண். 309, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறிவியல் அமைச்சர் (அதொ-2) துறை, 10 செப்டம்பர் 2024 ஆவணி 25, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

1966ஆம் ஆண்டு தமிழ்நாடு பழங்கால வரலாற்றுச் சின்னங்கள், தொல்லியல் சிறப்பிடங்கள் மற்றும் எஞ்சிய சின்னங்கள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 25/1966) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (3)-ஆம் உட்பிரிவின் கீழ் கண்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழக ஆளுநர் அவர்கள், மேற்படி சட்டத்தின் 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1)-ஆம் உட்பிரிவின் கீழ், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறிவியல் துறையின், 31.07.2024 நாளிட்ட **தமிழ்நாடு அரசிதழில்**, பாகம்-II பிரிவு-2 பக்கங்கள் 435-437-ல் எண்.11(2) சுற்றுலா, பண்பாடு மற்றும் அறிவியல் அமைச்சர் / 31/2024-ஆக அதே நோக்கத்திற்காக முன் அறிவிக்கை வெளியிடப்பட்டு, அட்டவணையில் குறிப்பிட்டுள்ள இடத்தை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக இதனால் அறிவிக்கிறார்.

விவர அட்டவணை

1.	மாநிலம்	தமிழ்நாடு
2.	மாவட்டம்	கோயம்புத்தூர்
3.	வட்டம்	மதுக்கரை
4.	கிராமம் பெயர்	திருமலையம்பாளையம் (தெற்கு)
5.	கிராமம் எண்	பழைய எண். 64, புதிய எண். 4
6.	நினைவுச் சின்னத்தின் பெயர்	தொல்பழங்கால பாறை ஓவியங்கள்
7.	அமைவிடம்	இந்த நினைவுச் சின்னம் திருமலையம்பாளையம் (தெற்கு) கிராமத்தில் பதிமலை குன்றின் கீழே அமைந்துள்ளது. மேலும் குமிட்டி பதியில் உள்ள CMS பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிக்கு மிக அருகில் உள்ளது. இது கோயம்புத்தூர் இரயில்வே சந்திப்பிலிருந்து 40 கி.மீ தொலைவிலும், எட்டிமடை இரயில் நிலையத்திலிருந்து 18 கி.மீ தொலைவிலும், குமிட்டிபதி பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

8.	இந்த நினைவுச்சின்னம் அமைந்துள்ள வருவாய் நில அளவை எண்	821/1
9.	மொத்த பரப்பு	16.87.0 ஹெக்டேர்ஸ் ஏர்ஸ்
10.	பாதுகாக்க தேவைப்படுகின்ற பரப்பு (அ) வருவாய் நில அளவை எண்.	821/1
	(ஆ) பரப்பு	16.87.0 ஹெக்டேர்ஸ் ஏர்ஸ்
	(இ) உரிமத்துவம்	குன்று - அரசு தீர்வை ஏற்படாத தரிசு

திசை	வருவாய் நில அளவை எண்.	உரிமத்துவம்
மேற்கு	1051	தலைவர் எம்.பி. கோபாலகிருஷ்ணன் மற்றும் செயலாளர் சி.கே.வி நம்பியார்
	1052/2	தலைவர் எம்.பி. கோபாலகிருஷ்ணன் மற்றும் செயலாளர் சி.கே.வி நம்பியார்
	1057	தலைவர் எம்.பி. கோபாலகிருஷ்ணன் மற்றும் செயலாளர் சி.கே.வி நம்பியார்

11. சம்பந்தப்பட்ட எல்லைகள்

திசை	வருவாய் நில அளவை எண்.	உரிமத்துவம்
வடக்கு	865	அரசு நிலம்
	863/4B	எம். தங்கராஜ்
	862/1B	மகாலிங்கம்
	862/2B	மகாலிங்கம்
	862/3	ராஜீ
	860/2	ராஜீ
	830	அரசு நிலம்
	825/1	சண்முகம் மற்றும் சரஸ்வதி
	824	ஜெயமணி மற்றும் 2 நபர்
	823/2A	நச்சம்மாள் மற்றும் ஜெயா
	823/2B	நச்சம்மாள் மற்றும் ஜெயா
	823/2C	காளியம்மாள்
	823/2D	பழனிஸ்வாமி மற்றும் ஜெயா
	823/2E	ஆறுச்சாமி
	822	அரசு நிலம்
தெற்கு	805	வேதம் குழுமம் ஆன்மீக அறக்கட்டளை
	806	அரசு நிலம்
	807/1	அரசு நிலம்
	807/2A	சுப்பிரமணி மற்றும் 3 நபர்
	807/2B	E. ரேஷ்மாஎட்வாலட்
	807/2C	ராஜரத்னம் மற்றும் அருணா
	819/1	பிரபு
	819/2	அரசு நிலம்
	820/1	பிரபு
கிழக்கு	742/2	வேதம் குழுமம் ஆன்மீக அறக்கட்டளை
	743/1	வேதம் குழுமம் ஆன்மீக அறக்கட்டளை

குறிப்பு-

வருவாய் நில அளவை எண். 821/1-ன் நினைவுச் சின்ன எல்லைக்குள் இரண்டு வருவாய் நிலை அளவை எண்கள் உள்ளன.

வ. எண்	நில அளவை எண்	மொத்தப் பரப்பு	உரிமத்துவம்
1.	821/2	0.09.0 ஹெக்ட. ஏர்	பழனிஸ்வாமி
2.	821/3	0.13.5 ஹெக்ட. ஏர்	பழனிஸ்வாமி

Archaeology - Announcement - 2022 -2023 - Early Pandiya Period Sivagangai and Vinayaka Cave temple at Mahibalanpatti Village, Thiruppathur Taluk, Sivagangai District under the Act.

[G.O.Ms. No. 346, Tourism, Culture and Religious Endowments (MA-2), 27th September 2024, ஆவணி 25, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/TCRE/1060/2024— In exercise of the powers conferred by sub-section (3) of Section 3 of the Tamil Nadu Ancient and Historical Monuments and Archaeological Sites and Remains Act, 1966 (Tamil Nadu Act 25 of 1966), the Governor of Tamil Nadu hereby declares the Archaeological Monuments specified in the Schedule below to be a protected Monuments, the intention of the same having been previously published with Tourism, Culture and Religious Endowments Department Notification No.II(2)/Tourism, Culture and Religious Endowments Department/ 33/2024, published at pages 453 to 454 of Part II—Section 2 of the *Tamil Nadu Government Gazette*, dated the 14th August 2024 as required under sub-section (1) of Section 3 of the said Act.

THE SCHEDULE

1.	State	Tamil Nadu
2.	District	Sivagangai
3.	Taluk	Thiruppathur
4.	Village Name	Mahibalanpatti
5.	Village Number	34
6.	Name of the Monument	Early Pandiya period Sivalingam and Vinayaka Cave Temple
7.	Location	Mahibalanpatti

8	Revenue Survey Number in which monument exist	372/1
9.	Total Extent	6.08.5 Hec
10.	Area required for Protection	
	(a) Revenue Survey Number	372/1
	(b) Extent	6.08.5 Hec
	(c) Ownership	Nallathangal Temple

11. Respective Boundaries

Side	Revenue Survey Number	Ownership
North	371	Road
South	39	Bannikutti Kanmai
East	43/1	Road
	43/2	Urani Temple
West	354/42	Government wet land
	354/41	Rajentheran
	354/40	Government wet land
	354/39	Chinnaiah
	354/38	Subbaiah

முடிவு அறிவிக்கை

[அரசாணை (நிலை) எண். 346, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் (அதொ-2)த் துறை, 27 செப்டம்பர் 2024 புரட்டாசி 11, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

1966ஆம் ஆண்டு தமிழ்நாடு பழங்கால வரலாற்றுச் சின்னங்கள், தொல்லியல் சிறப்பிடங்கள் மற்றும் எஞ்சிய சின்னங்கள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 25/1966) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (3)-ஆம் உட்பிரிவின் கீழ் கண்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழக ஆளுநர் அவர்கள், மேற்படி சட்டத்தின் 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1)-ஆம் உட்பிரிவின் கீழ், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின், 14.08.2024 நாளிட்ட **தமிழ்நாடு அரசிதழில்**, பாகம்-II பிரிவு-2 பக்கங்கள் 453-454-ல் எண்.11(2) சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் / 33/2024-ஆக அதே நோக்கத்திற்காக முன் அறிவிக்கை வெளியிடப்பட்டு, அட்டவணையில் குறிப்பிட்டுள்ள இடத்தை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக இதனால் அறிவிக்கிறார்.

விவர அட்டவணை

1.	மாநிலம்	தமிழ்நாடு
2.	மாவட்டம்	சிவகங்கை
3.	வட்டம்	திருப்பத்தூர்
4.	கிராமம் பெயர்	மகிபாலன்பட்டி
5.	கிராமம் எண்	34
6.	நினைவுச் சின்னத்தின் பெயர்	முற்கால பாண்டியர் கால சிவலிங்கம் மற்றும் விநாயகர் குடைவரைக் கோயில்
7.	அமைவிடம்	மகிபாலன்பட்டி
8.	இந்த நினைவுச்சின்னம் அமைந்துள்ள வருவாய் நில அளவை	372/1
9.	மொத்த பரப்பு	6.08.5 ஹெக்டேர்
10.	பாதுகாக்க தேவைப்படுகின்ற பரப்பு	
	(அ) வருவாய் நில அளவை எண்.	372/1
	(ஆ) பரப்பு	6.08.5 ஹெக்டேர்
	(இ) உரிமத்துவம்	நல்லதங்காள் கோயில்

11. சம்பந்தப்பட்ட எல்லைகள்

திசை	வருவாய் நில அளவை எண்.	உரிமைத்துவம்
வடக்கு	371	சாலை
தெற்கு	39	பன்னிக்குட்டி கண்மாய்
கிழக்கு	43/1	சாலை
	43/2	ஊரணி கோயில்
மேற்கு	354/42	அரசு புன்செய்
	354/41	இராசேந்திரன்
	354/40	அரசு புன்செய்
	354/39	சின்னையா
	354/38	சுப்பையா

சுந்தர மோகன். B,
அரசு முதன்மைச் செயலாளர்.